

# இலங்கையில் 100 போர் பஸி!

## புயலின் கோர காண்டவம்!!

கொழும்பு, நவ. 24—  
இலங்கையில் புயல் வீசிய  
உள் ஆஸ்பத்திரி கட்டிடம்  
இடிந்து தரை மட்டம்  
ஆனது. ஏராளமான உயிர்  
சேதம் ஏற்பட்டு இருப்ப  
தாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
வங்காள கடலில் உரு  
வான புயல் தீ விசும்  
உடைந்து தேற்று நள்ளிர  
வில் இலங்கையில் கரையை  
கடந்தது. இலங்கையில்  
தின்கொண்டைக்கும் மட்ட  
கிளப்புமும் இடையே  
புயல் கரையைக் கடந்  
து.

**70 மைல் வேக  
குரூமி காற்று**  
புயல் கரையைக் கடந்  
ததையடுத்து இடி, மின்ன  
உடன் பயங்கர மழை  
கொட்டியது. 70 மைல்  
வேகத்தில் பலத்த குரூமி  
காற்று வீசியது. கடலில்  
ராட்சத அலைகளும்பின்.  
கடல்தீர் ஊடுக்குள் புத்த  
து.  
குறுக்கணக்கானோர் பலி  
திருக்கொண்டை, மட்ட  
கிளப்பு பகுதியில் ஏறத்தாழ  
100 சதுரமைல் பரப்பளவில்

புயலினால் பலத்த சேதம்  
ஏற்பட்டது. சேதம்பற்றி  
உடனடியாக உதவல்  
கிடைக்கவில்லை. ஆனால்  
நூற்றுக்கணக்கானோர் பஸி  
யாகிவிட்டதாக தெரியவந்து  
உள்ளது.

**ஆஸ்பத்திரி கட்டிடம்**  
மட்டக் கிளப்பில் ஒரு  
ஆஸ்பத்திரி கட்டிடம்  
இடிந்து விழுந்து தரைமட்ட  
மானது. இதில் 12 பேர்  
படுகாயம் அடைந்தனர்.  
பெரிய பெரிய வீடுகளும்  
இடிந்து விழுந்தன. பல  
இடங்களில் கடல் தண்ணீர்  
புகுந்து விட்டது. வீடுகள்  
வெள்ளத்தில் மிதக்கின்றன.  
புயலால் பாதிக்கப்பட்ட  
பகுதிகளுக்கும் கொழும்புக்கும்  
இடையே தகவல் தொடர்பு  
முற்றிலும் பாதிக்கப்பட்டு  
உள்ளது. ஆயிரக்கணக்கான  
மரங்கள் வேரோடு வீழ்ந்  
தன. இதனால் ரோடு போக்கு  
வரத்து முழுவதும் பாதிக்க  
ப்பட்டது. மற்றும் ரோடு  
களிலும், ரெயில் நிலையங்  
களிலும் தண்ணீர் தேங்கி

உள்ளது.  
**வானிலை ஆராய்ச்சி  
நிலையம்**  
மட்டகிளப்பில் உள்ள  
வானிலை ஆராய்ச்சி நிலைய  
மும் பாதிக்கப்பட்டது.  
இதன் கூரை பகுதியை  
காற்று அடித்து சென்றுவிட்  
டது. இதனால் வானிலை  
ஆராய்ச்சி நிலையம் பாதிக்க  
ப்பட்டது.  
மட்டகிளப்பு பகுதியில்  
உள்ள மின்சார கம்பங்  
களும், விளக்கு கம்பங்களும்  
அடியோடு சாய்ந்தன. இத்  
னால் மின்சாரம் தடைப்  
பட்டு உள்ளது. நேற்று  
இரவு முழுவதும் ஒரேஇருட்  
டாக இருந்தது.  
திருக்கொண்டையில் மின்  
வர்களின் படகுகளை கடல்  
அலைகள் இழுத்து சென்று  
விட்டன.  
புயலால் பாதிக்கப்பட்ட  
பகுதிகளில் நிவாரண பணி  
கள் மேற்கொள்ளப்பட்டு  
உள்ளன. நிவாரண குழுக்க  
ள் அனுப்பப்பட்டு உள்  
ளனது.

### இலங்கை ஜனாதிபதி தே. ஆர். ஜெய வர்த்தனேவுக்குத் தமிழக அரசு சார்பில் ராஜாஜி மண்டபத்தில், பிற்பகல் விருத் தனித்தார். 'நீதி அமைச்சர் நாஞ்சில் மனோகரன். இந்த விருந்தில் ஒரு மணி நேரம் இலங்கைத் தமிழர் பிரச்சனையைப் பற்றிப் பேசி இருக்கிறார். அந்தப் பிரச்சனையை நன்றாக ஆராய்ந்தவரான ஜனாதிபதி 16-12-78

இந்த விருந்திற்குப்  
பத்திரிகை நிருபர்கள்  
யாரும் அழைக்கப்பட  
வில்லை. மாணியில் ராஜ்  
பவனத்தில் இலங்கை  
ஜனாதிபதியை நிருபர்கள்  
சந்தித்தபோது இலங்  
கைத் தமிழர் பிரச்சனையைப்  
பற்றிக் கேள்விகள்  
கேட்டனர். "இன்று பிற்பகல் விருந்தின்  
போது ஒரு மணி நேரம் தெளிவாக எடுத்துக்  
கூறினேன்!" என்றார் ஜனாதிபதி.  
"அப்படியா! விருந்திற்குப் பத்திரிகை  
நிருபர்கள் அழைக்கப்படவில்லை சார்"  
என்று நிருபர்கள் பதில் கூறினர்.

தமிழக அரசு செய்தித்துறை தனது  
பேச்சை டேப் செய்தோ - குறிப்பு  
எடுத்தோ வைக்கவில்லை என்பதையும்  
அறிந்தவுடன் இலங்கை ஜனாதிபதிக்கு  
மிக வருத்தமாகப் போய்விட்டது.



### Cabinet Panel in Sri Lanka to go into Varsity Admissions

16-12-78  
COLOMBO, Dec. 15.  
The Sri Lanka Government has  
appointed a Cabinet sub-committee to study ways of selecting  
students to the universities on the  
basis of percentage of various  
communities.  
University admission have been a  
controversial subject for several  
years with some leaders of the  
major Sinhalese community claim-  
ing that more members of other  
communities, especially Tamils  
gained more places than Sinhalese.

The former Government of Mrs.  
Srimavo Bandaranaike introduced  
a system of "standardisation"  
of marks which was expected to  
restore proper balance, but it was  
citicised by Tamil leaders on the  
ground that it favoured Sinhalese  
unduly.  
Recently, Mr. Cyril, Mathew,  
Minister of Industries and Scien-  
tific Affairs alleged in Parliament  
that Tamil professors and lectur-  
ers favoured Tamil students in  
awarding marks at the entrance  
examination, but challenged on  
this point by a Tamil United Lib-  
eration Front leader Mr. A. Amir-  
thalingum, who is also the leader  
of the Opposition, he was not able  
to substantiate the charge.—UNI.

### Police Informer Shot Dead 16-12-78

COLOMBO, Dec. 15.  
A 45-year-old trader who had  
given information to the police  
regarding last week's robbery of  
Rs. 1.2 million from a bank at  
Nallur in the Tamil-speaking Nor-  
thern Province has been shot  
dead by unidentified persons.  
The trader, Ariyasamy Sivarah,  
had informed the police in the  
morning of Wednesday last as to  
where the three bags containing  
the stolen money had been kept  
hidden. He was shot dead the very  
same night near his house at  
Thondaimannar also in the Nor-  
thern Province.  
The Army found that the body  
had been removed from the house  
named by the trader a few hours  
before they raided the place.

## 134 பிப்ரவரி 4-ந் தேதி பிரதமர் சோசாய இலங்கை போகிறார்!

கொழும்பு, டிச. 13—  
இலங்கை ஜனாதிபதி ஜெய  
வர்த்தனேவுக்குத் தமிழக அரசு சார்பில்  
ராஜாஜி மண்டபத்தில், பிற்பகல் விருத்  
தனித்தார். 'நீதி அமைச்சர் நாஞ்சில்  
மனோகரன். இந்த விருந்தில் ஒரு மணி  
நேரம் இலங்கைத் தமிழர் பிரச்சனையைப்  
பற்றிப் பேசி இருக்கிறார். அந்தப்  
பிரச்சனையை நன்றாக ஆராய்ந்தவரான  
ஜனாதிபதி 16-12-78

இலங்கையில் நடக்கிறது.  
இந்த விழாவில் இந்திய பிரத  
மர் சோசாய் கலந்து கொள்  
கிறார். ஜெயவர்த்தனேவுடன்  
சுழைப்பை ஏற்று சோசாய்  
இலங்கை வருகிறார்.  
நீண்ட நாள் நண்பர்!  
பிரதமர் சோசாய், இலங்கை  
ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுடன்  
நீண்ட நாள் நண்பர்.  
சமீப காலமாக இலங்கை  
இந்திய உறவில் குறிப்பிடத்  
தக்கமாறதல் ஏற்பட்டுள்ளது  
ஏற்றுமதி, இறக்குமதி, டிச  
ல்டு, சுற்றுலா துறைகளில்  
இலங்கைக்கு முன்னுரிமை  
அளிக்க இந்தியா ஒப்புக்  
கொண்டு இருக்கிறது.  
இலங்கையில் கூட்டு முயற்சி  
களில் ஈடுபடவும் இந்தியா  
சம்மதித்து உள்ளது.  
இவ்வாறு அவர் கூறினார்.  
இலங்கை மத்தியி அலுவலர்  
முதலி இந்தியாவில் சுற்றுப்பய  
ணம் செய்த போது 6 மத்திய  
மத்தியகளை சந்தித்து பேச்சு  
வார்த்தை நடத்தினார். அந்நி  
மிதம் வங்காள சேகரிக்க  
சென்று ஜனாதிபதி ஜெயவர்த்த  
னேவுடன் சந்தித்து பேசினார்.

### Sri Lanka MP Terms Visa Tax on Indian Women Unfair 16-12-78

COLOMBO, Dec. 2.  
"It is most unfair to levy a tax  
of Rs. 500 on every Indian woman  
married to a Sri Lanka national  
by registration". This observation  
was made in Parliament during  
debate on the budget by Mr. M.  
Sivasithamparam, member for  
Nallur, who is also the President  
of the Tamil United Liberation  
Front.  
He said the visa tax, levied on  
all non-nationals profitably em-  
ployed in Sri Lanka, was origi-  
nally introduced by the Sirimavo  
Bandaranaike Government. In 1955  
when the UNP Government, head-  
ed by Mr. Dudley Senanayake,  
came to power, it was abolished.  
But in 1970 when Mrs. Bandara-  
naike came to power, she reintro-  
duced the tax.  
Mr. Sivasithamparam said he  
had no objection if the tax was  
collected from non-nationals pro-  
fitably employed in this country.  
But there were many cases of  
Indian women married to Sri  
Lanka citizens by registration  
and they had to pay this tax.  
He said that when Indian  
women married Sri Lanka citi-  
zens they had to wait for a year  
or so to be registered as Sri  
Lanka nationals. "To tax these  
women is unfair because we re-  
cognise the fact that they are  
going to be our citizens at some  
stage. It is only a matter of  
time".  
Mr. Sivasithamparam stressed  
the point that these women were  
not employed. They were only  
housewives.—FOC.

# இலங்கையில் பயங்கர கொள்ளை எதிரொலி: பாங்கிகள் மூடல் 10-12-78

கொழும்பு, டிச. 10—இலங்கையில் பயங்கர கொள்ளை காரணமாக பாங்கிகள் மூடப்பட்டன. கொள்ளையர்களை ராணுவமும் போலீசும் தேடி வருகின்றன.

இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணம் உள்ளது. இங்கு தமிழர்கள் நிறைய பேர் வாழ்கின்றனர். யாழ்ப்பாணம் நகருக்கு அருகே நல்லூர் உள்ளது. இங்கே இலங்கை அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் கிளை உள்ளது. அந்த வங்கியின் மூலம் 12 லட்சம் ரூபாயை தலைநகருக்கு மாற்ற வாகில் ஏற்றிக் கொண்டுள்ளார்கள். வானூர்தி சேவையை இரண்டு ஆயுதப் போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு அங்கு எட்டு இளைஞர்கள் வந்தார்கள் அவர்கள் ஆயுதப் போலீசாரை கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டு வீழ்த்தினார்கள். பணப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடி விட்டார்கள். இதை தொடர்ந்து வட பகுதியில் உள்ள பாங்கி

களில் கொள்ளையர் பயம் பரவி உள்ளது. வடக்குபகுதியில் இலங்கை அரசுக்கு சொந்தமான இரண்டு பாங்கிகளின் கிளைகள் உள்ளன. அந்தக்கிளைகள் நேற்று முன்தினத்திலிருந்து மூடப்பட்டுவிட்டன. பாங்கிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. பாங்கிகள் திறந்து நடத்துவதற்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. தொடர்ந்து வங்கிகளை நடத்துவதற்கு தகுந்த பாதுகாப்பில்லை. ஆதலால் கிளைகளை மூடிக் கொண்டு வங்கிகள் அறிவித்துள்ளன. இலங்கை போலீசாரும் ராணுவமும் நல்லூர் பகுதியைச் சுற்றியுள்ளது கொள்ளையர்களை சல்லடைப்போட்டுத் தேடி வருகிறார்கள்.

## More Jobs for Women in Sri Lanka

COLOMBO, Nov. 22. Sri Lanka will soon have women soldiers, engineers, pilots and what not. Already there are women police, bus conductors and transport supervisors. All distinction between the sexes as far as employment opportunities in the public sector are concerned will be totally removed.

Speaking at a women's college at Galle, President Jayawardene said the doors of employment in all sectors had now been opened to women. In future, they would be in the armed forces also.

Meanwhile, the Women's Bureau in the Ministry of Plan Implementation has been vested with powers to advise the Government on formulation and implementation of programmes for the increased participation of women in national development. The bureau was set up recently by President Jayawardene.

The other functions of the bureau will be to act as co-ordinating body to take up the cause of women with the Government. It will be a focal point for women's affairs.—FOC.

இலங்கை அரசு மிகவும் விரைவில் பெண்கள் போலீசு, இயந்திர இயக்குநர், பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசு மிகவும் விரைவில் பெண்கள் போலீசு, இயந்திர இயக்குநர், பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசு மிகவும் விரைவில் பெண்கள் போலீசு, இயந்திர இயக்குநர், பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசு மிகவும் விரைவில் பெண்கள் போலீசு, இயந்திர இயக்குநர், பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

# இலங்கையில் தமிழர் — போலீஸ் இடையே மோதல் ராணுவம் போகிறது

கொழும்பு, டிச. 8—இலங்கை யாழ்ப்பாணம் தீவிரப்பகுதியில் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் தொடர்ந்து உயிருள்ளவர்கள் பலர் காயமடைந்தனர். போலீசும் தமிழர்களும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் தீவிரப்பகுதிக்கு சொந்தமான 'பக்கள்' வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரப்பகுதிப் பயங்கர ஆயுதக்கூட்டம் எப்போது வரலாறுகள் என்று கொள்ளை அடித்தார்கள். ஆப்போது அவர்களை தடுக்கச் செய்து 2 போலீசும் அநிகரிக்கொண்டனர். கட்டுக்கட்டு காணாமல் விட்டுப் போகியது இருந்த 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் மூடிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் யாழ்ப்பாணம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

'தமிழர்களுக்கு தனித்துவமும்' என்ற தமிழ்ச் சுவடிகள் இந்த கொள்ளையை நடத்தியிருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். தங்கள் இயக்கத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்கவே இந்த பணத்தைக் கொள்ளை அடித்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

இதனால் தமிழர்களின் அபிமானம் போலீசார் மீது குறைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழர்கள் மிகவும் கொதித்துப் போயிருக்கிறார்கள். எனவே இந்த நேரத்தில் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் பலர் காயமடைந்தனர். போலீசும் தமிழர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசு மிகவும் விரைவில் பெண்கள் போலீசு, இயந்திர இயக்குநர், பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசு மிகவும் விரைவில் பெண்கள் போலீசு, இயந்திர இயக்குநர், பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசு மிகவும் விரைவில் பெண்கள் போலீசு, இயந்திர இயக்குநர், பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை பெண்கள் போலீசு, பஸ்கள் இயக்குநர், போக்குவரத்து அதிகாரிகள் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

3

# Jayawardene Recalls Ties with India 8-11-18

MADRAS, Nov. 7.

An assurance that Sri Lanka and India would continue to be friends and work for the greater prosperity of both the nations, was given by the Sri Lanka President, Mr. J. R. Jayawardene, here tonight.

Speaking at a dinner hosted in his honour by the Governor of Tamil Nadu, Mr. Prabhudas Patwar, the visiting President recalled his association with India since 1940 and his friendship with Jawaharlal Nehru who used to write letters to him from Wardha jail, and said the great movement started by Mahatma Gandhi brought freedom not only to India but led to similar independence struggles in other countries also.

Mr. Jayawardene endorsed the sentiments expressed earlier by the Governor that the people of India and Sri Lanka were born brothers, and assured him that they would continue to remain friends.

Mr. Patwar said that India and Sri Lanka were very close and dear to each other, and he was confident that they would become pioneers in the building up of the One World fraternity envisaged by Mahatma Gandhi. He invited the President to visit India again and again and strengthen the bonds of friendship between the two countries.

The Governor presented to Mr. Jayawardene a wooden carving of the Buddha under a bodhi tree, and a Sikkami bronze to Mrs. Jayawardene as memento. On behalf of the State Government, the Finance Minister, Mr. K. Manoharan, presented a Kanchipuram silk saree to Mrs. Jayawardene.

The party held at Raj Bhavan, Guindy, was attended among others by Mr. V. V. Giri, former President, Mr. J. B. Kripalan, Mr. K. Manoharan and his Cabinet colleagues, Mr. T. Ramaprasada Rao, Chief Justice, Mr. V. Karthikeyan, Chief Secretary, and consular representatives in the city.

## JAFFNA TAMILS' DEMAND

At his press conference earlier, Mr. Jayawardene said he would not agree to the demand of the Jaffna Tamils that the Sinhalese should not be settled in the Eastern or Northern Province while developing jungle areas and reconstructing ancient irrigation systems. He wanted the colonisation or settlement to be on a national basis so that there would be no more demand for separate Tamil, Muslim or Sinhalese State.

The unemployment problem was acute in the southern and western parts of the island and there was great need to find jobs for the unemployed of these areas. Colonisation schemes involved large sums of money which could come only from the Central Government.

Giving his impressions of his forthcoming visit to India, the Sri Lanka President said that he found the Prime Minister Mr. Morarji Desai having similar faith in the teachings of the Buddha and Mahatma Gandhi as he. He wanted the teachings of these great men to become a code of conduct for Government leaders.

About prohibition, Mr. Jayawardene said his Government had not accepted it as law. Nevertheless, he firmly believed in the benefits that prohibition could confer on the people in his country by prohibiting liquor consumption by those under 13 years. The Government did not serve liquor at official parties. He contemplated education against intoxicating drink through lessons in a book.

Mr. Jayawardene did not think that there would be surplus power in a country to supply to South India through a common grid. He was desiring a qualified expert to advise in the short-term and long-term to connect the grids of Tamil Nadu and Sri Lanka.

With the rapid industrial and agricultural development taking place the output of all the new hydro electric power stations as well as the thermal stations being set up would be consumed within his country leaving nothing for export, he said.

## AIR CEYLON FLIGHTS AGAIN

The Sri Lanka President indicated that Air Ceylon's flights would be resumed soon. They had remained suspended following sabotage of an aircraft by militant youth. They were reorganising the airline structure by forming a new joint stock company. They were acquiring their own planes for operation on important routes.

On arrival from Calcutta, the Sri Lanka President was accorded a warm reception at the Meenambakkam airport by a large gathering which included Sri Lanka citizens residing in the city. The Sri Lanka President was accompanied by his wife and party.

Mr. Thomas Abraham, Indian High Commissioner in Sri Lanka and Mr. T. B. Panabokke, Sri Lanka High Commissioner in India, also arrived by the special IAF plane.

Ms. Mrs. Jayawardene and Mrs. Jayawardene alighted from the aircraft, they were received by Mr. Prabhudas Patwar, Governor, Mr. K. Manoharan, Finance Minister, Miss. P. T. Saraswathi, Social Welfare Minister, Mr. V. Karthikeyan, Chief Secretary and Mr. Gautamadasa, Sri Lanka Deputy High Commissioner in Madras.

The Chief Secretary introduced to the Sri Lanka President the Speaker of the Assembly, the Chief Justice of the Madras High Court, Cabinet Ministers, the Inspector-General of Police and top officers of the three Defence Services stationed in Madras, consular representatives and members of the Indo-Sri Lanka Cultural Association.

Mr. Jayawardene and his wife later drove to Raj Bhavan along with the Governor.

The Sri Lanka President will visit Tirupati to-morrow and Mamallapuram on November 9 before leaving in the afternoon for Colombo at the conclusion of his two-week State visit to India.

MADRAS, Oct. 26.

The President of Sri Lanka, Mr. J. R. Jayawardene, arrived here on Thursday on a 14-day State visit to India.

The Indian Airlines Boeing 737, on a scheduled flight, landed at the Meenambakkam airport with the President on board at 5-10 p.m.

The Sri Lanka President was accorded a warm welcome at the airport by the Tamil Nadu Chief Minister, Mr. M. G. Ramachandran, the Finance Minister, Mr. K. Manoharan, the Electricity Minister, Mr. S. Ramachandran, the Chief Secretary, Mr. V. Karthikeyan and others.

Mr. Thomas Abraham, Indian High Commissioner to Sri Lanka,

# Just Society Based on Buddha's Teachings

8-11-18 CALCUTTA, Nov. 7.

The Sri Lanka President, Mr. J. R. Jayawardene, on Monday strongly pleaded for the setting up of a free and just society based on the teachings of Lord Gautama Buddha.

Inaugurating the Dharmapala Institute of Culture and International Guest House under the auspices of the Mahacodhi Society of India, Mr. Jayawardene said the creation of such a free and just society was much more difficult than often said.

"It cannot be accomplished in one lifetime of one Government or for centuries. But it is the duty and task of all of us to lay the foundation of such a society", he declared.

Describing his visit to India as a pilgrimage to the country of Buddha's birth, President Jayawardene said they were trying to create a free and just society in Sri Lanka. "We have accomplished the first task by amending the harsh laws that existed in our statute books and creating a democratic society", he said.

"I can boldly say that there is no country in the world which can show more democratic freedom among the people, who are at liberty to criticise their Government and also live free under the new Constitution of Sri Lanka", he said.

Mr. Jayawardene thanked the Government of India for making arrangements for his "pilgrimage" to the various places associated with the life and teachings of Gautama Buddha, including his place of birth, enlightenment and nirvana.

Mr. Jayawardene, who was associated with the Mahaodhi Society and Anagarika Dharmapala Trust for several years, paid tributes to the services rendered by the Society and its institutions in various places preaching the 'gospel of peace'.

In his welcome address, Mr. Pelden Thondup Namgyal, President of the Mahanodhi Society of India and former Chogyal of Sikkim, said at a time when this world was 'full of conflicts and confrontations, violence, strifes and struggles, frustrations tending to make our faith in fundamentals falter, confusion corroding confidence at all levels—international, national and individual. Buddhism comes to our rescue.'—PTL

## Farmers Protest

27-10-18  
Hindu

and Mr. Gautama Dasa, Sri Lanka Deputy High Commissioner in Madras, were among those present at the airport to receive the distinguished visitor.

Mr. Jayawardene, accompanied by his wife, drove to Raj Bhavan after exchanging greetings with those present. He will leave to-morrow morning by a special plane for Delhi to begin his State visit.

Mr. Jayawardene will be coming to Madras again on November 7 on his way back to Sri Lanka. On November 8, he will visit Tirupati and leave for Colombo the next day.

See also page 9

# India-Sri Lanka Crackdown on Smuggling 13-12-18

MADRAS, Dec. 12.

The Sri Lanka Customs authorities have agreed to the suggestion by their Indian counterparts that a wireless network should be established in Colombo to speed up communication between the two countries for effective prevention of smuggling.

At the two-day Indo-Sri Lanka conference on Customs and narcotics which concluded here on Tuesday both sides agreed that there should be more and quicker exchange of intelligence between the two countries and the linking of Colombo and Ramaswaram by telecommunication would help in this matter.

The two sides identified the type of goods smuggled from Sri Lanka to India and vice versa and the modus operandi adopted to intensify measures to check the activity. Mr. A. C. Saldhana, Collector of Customs, Madras, said, "We felt that on the whole the smuggling is not an organised movement".

The mutual exchange of information on the prices of commodities smuggled into the two countries was valuable. Spices and coconut oil which found their way into India "sells there at much less than half the prices at which they are available here. Indian textiles are worth twice as much on the other side", Mr. Saldhana said. After denatification of cloves and spices, smuggling in these commodities had come down.

There was some amount of gold smuggling into India from Sri Lanka and narcotics found their way from here to that country.

# Heavy Rain Lashes Sri Lanka East Coast

13-12-18 COLOMBO, Dec. 12.

Sri Lanka's east coast, devastated by a cyclone last month, was again lashed by heavy rain and high winds yesterday, the Sri Lanka Broadcasting Corporation said.

Low-lying areas in the town of Batticaloa were flooded and other districts in Eastern and Northern provinces suffered damage from storm.

The bad weather hindered relief and reconstruction operations in areas devastated by the November 23 cyclone which killed about 1,500 people and left an estimated one million homeless.

The Japanese Government decided to-day to supply relief goods to Sri Lanka. The amount total, Yen 60 million, including transportation costs.

The relief goods will be supplied through the Japan Red Cross.—Reuter and PTL.

பாழும்பாணத்திவயங்கு குறை  
கடந்த செவ்வாய்க்கிழமை  
யன்று பாழும்பாணம் தகவிலி  
அரசாங்க பரங்கு  
ஒன்று குறையாடல்  
பட்டதெதொடர்ந்து ராஜ  
வம் உணர் படுத்தப்பட்ட  
ளது. தமிழர்களுக்கு தனிநாடு  
கோரும் "விடுவாய் புலிகள்"  
இந்த வேலையை செய்  
திருக்கலாம் என்று போவீசர்  
சந்தேகப்படுகின்றனர்.  
இதனால் தமிழர் பகுதியில்  
போவீசர் புகுந்து தமிழர்  
களை தகக்கி வருகின்றனர்.

1000 ரூபாய்  
29-11-18  
கனம் இலங்கை  
புலவர்  
கொழும்பு, நவ. 29-  
பட்டதெதொடர்ந்து ராஜ  
வம் உணர் படுத்தப்பட்ட  
ளது. தமிழர்களுக்கு தனிநாடு  
கோரும் "விடுவாய் புலிகள்"  
இந்த வேலையை செய்  
திருக்கலாம் என்று போவீசர்  
சந்தேகப்படுகின்றனர்.  
இதனால் தமிழர் பகுதியில்  
போவீசர் புகுந்து தமிழர்  
களை தகக்கி வருகின்றனர்.

EROS  
MADRAS





# Investment in Free Trade Zone: Sri Lanka Plea

MADRAS, Nov. 7. Mr. J. R. Jayawardene, President of Sri Lanka, today made an appeal to the Government of India to facilitate Indian investment in the free trade zone being created north of Colombo by relaxing the regulations governing export of capital.

Answering questions at a press conference at the Raj Bhavan, the Sri Lanka President, who arrived from India, said that he was planning to send his Minister of Commerce to Delhi soon to discuss the scheme of investment in the free trade zone. Already some 33 foreign parties, including a few from India, had been approved for such investment.

Explaining the scheme, Mr. Jayawardene pointed out that the idea was to set up manufacture in the 200 sq mile zone purely for export. Sri Lanka was having

an adverse trade balance with India. The overseas markets for its products had become saturated and the only way was to enable production of a variety of industrial goods in such a free trade zone for export with a view to reducing the adverse trade balance.

He listed the incentives that the Greater Colombo Economic Commission, created to deal with the free trade zone, would offer to potential investors. These included free import of goods, free export, tax relief, freedom from nationalisation. While there was no law prohibiting specifically upto 100 per cent foreign capital in an enterprise, the matter could be discussed by the concerned investor with the Commission.

In reply to a question, the Sri Lanka leader said they would like the ventures to be in the joint sector with either the Sri Lanka Government or with any local private party or corporation.

## PROBLEM OF TAMILS

Asked about the problem posed by the Tamils of the Island, the visiting President said it was confined only to those in the Jaffna peninsula. The Muslims, also speaking Tamil, the Indian estate labour living in the central parts of the Island and those in the Eastern Province did not present any problem.

In fact, in the Eastern Province, his party, the United National party, had annexed nine of the 13 seats in Parliament.

Of the balance, some had asked to join his party and after his return he would examine how their wish could be accommodated without their having to give up their membership of the

house. The present Constitution forbade shifting party loyalty.

As for the Tamils in the Jaffna peninsula, he had publicly admitted that they had genuine grievances. Grievances relating to language, education and appointment to public services had been settled, some through an amendment of the Constitution.

உடைய ஏதேனும் பேச்சையும் கேட்காமல் நல்லவை எதையும் படுபவற்றை செயற்படுத்தி வந்தவர்.

மேற்கண்டவாறு முனைத் தீவிர நடவடிக்கைகளைக் கருத்துக்கொள்ளி, முனைத் தீவிர சக்தி வித்தியாய அறிபார் திரு. சி. சபாரத்தினம் பேச்சுகையில் குறிப்பிட்டார்.

முனைத்தீவிர இந்து சமய விருத்திச் சபையின் செயலாளர் திரு. சோ. சாந்தலிங்கம் இதற்குத் தலைமை வகித்தார்.

பட்டிக்குப்புளம். பி. திரு. பி. கணேசலிங்கமும் இதில் கலந்துகொண்டார்.

திரு. சபாரத்தினம் மேலும் பேச்சுகையில் கூறிய தாவது:

மதுபாவனை, டிராபிக் போக்கு ஆடம்பர வாழ்க்கை ஆகியவை அற்றவராக அமரர் இராசமாணிக்கம் திகழ்ந்தார்.

மூலர் மனிதனை மனிதனாக தீர்த்தார்; செயற்பட்டார்.

இதே குறிக்கோளோடு அன்றாடம் அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்றைய

# Thondaman Attends Sri Lanka UNP Convention

COLOMBO, Dec. 17.

The presence of Mr. S. Thondaman, President of the Ceylon Workers' Congress and Minister of Rural Industrial Development, at the United National Party convention was convincing proof, that a major section of the Tamil speaking people of the island had thrown their weight behind the present Government in the interest of national unity and community amity. His presence also clearly demonstrated what the ruling UNP stood for.

These observations were made by the President, Mr. J. R. Jayawardene, introducing Mr. Thondaman, to the hundreds of delegates attending the 24th annual session of the UNP yesterday.

This was perhaps the first time that the President of the Ceylon Workers' Congress since its inception a quarter of a century ago had ever attended the annual session of the UNP though veteran leaders of such as the late Prime Minister Don Stephen Senanayake and his son Dudley and Labour Ministers of the UNP Government had frequently attended and addressed the annual session of the Congress.

Mr Jayawardene while emphasizing that his Government would not tolerate violence and lawlessness from which ever quarter it came from appealed to the party's trade union leadership to desist from revenge.—FOC.

அரசியல் வாழ்வை நடத்திக்கொண்டு வருபவர்கள் எமது பட்டிக்குப்புளம். பி. திரு. பி. கணேசலிங்கம் ஆவார்.

## பெரியபாளையம் பாங்கு கொள்ளை வழக்கில் தீர்ப்பு

3 ஏ. பி. சி. வி. தீர்ப்பு

மதுராசபட்டினம், 9—பெரியபாளையம் பாங்கு கொள்ளைவழக்கில் குற்றச்சாட்டப்பட்ட பட்டிக்குப்புளம். பி. திரு. பி. கணேசலிங்கமும் இதில் கலந்துகொண்டார்.

குற்றச்சாட்டுகள் திருபிசீகப்படுத்தி சற்று கதி எவ்வளவுக்கும் சென்றது தெரியவில்லை. செயலாளர் திரு. சி. சபாரத்தினம், 1-ம் பட்டிக்குப்புளம் விசாரணையில் 40 சாட்சிகள் விசாரணப்பட்டனர்.

சர்க்கார் சபையில் அடிக்கடி பி. சி. சபாரத்தினம் வரதராஜனும், எதிர்க்கட்சி தரப்பில் ப. உமாபதிபுத்தும், சபாநாயகமும் ஆறு ராயனும் கலந்துகொண்டனர்.

சமூக நல ஸ்கைப் பேர்தாக மதித்தவர் அமரர் இராசமாணிக்கம் தீர்ப்பு குறித்து கருத்தரங்கில் பேச்சு

# Jayawardene to Discuss Economic Co-operation

From G. K. Reddy

NEW DELHI, Oct. 26. After overnight stay in Madras, the President of Sri Lanka, Mr. J. R. Jayawardene, and his wife will be arriving in Delhi tomorrow to begin a two-week State visit to India, which is taking place at a time when Indo-Sri Lanka relations could not be any better in the present circumstances.

It is not without significance that Mr Jayawardene is paying his first visit abroad, after assuming office as President in February last, to India with which he has had strong political and emotional links in the past.

As a social democrat and a devout Buddhist, he is utilising this visit for wide-ranging political talks with the Indian leaders, followed by an extensive pilgrimage which will take him to several Buddhist shrines in the country, including a brief side trip to Lumbini in Nepal which is Lord Buddha's birthplace. After a brief stay in Calcutta, the Sri Lanka President will spend a couple of days in Madras before returning home on November 9 at the end of what promises to be a fruitful visit.

There are no great problems as such between India and Sri Lanka which remain to be settled, other than the long-term question of emotional integration of the Tamil minority in the island which has been demanding a separate State. But there is great appreciation in India of the liberal and sympathetic attitude of the present Government after continued discrimination against people of Indian origin. It is the earnest hope that during his

tenure of office Mr. Jayawardene will be able to find a lasting solution to this problem. EROS SHASTRI-SIRIMAVO AGREEMENT

As regards the question of implementation of the Shastri-Sirimavo agreement, there have no doubt been delays on either side. But what is really important is that the two Governments are now trying to eliminate the causes of these delays and expedite the implementation.

According to latest official figures available here, a total of 298,370 persons of Indian origin—233,870 from the accountable quota and another 64,500 persons representing what is called the natural increase brought about by birth of new children—have been repatriated to India till August 31, 1978. The corresponding figures of those who have been granted Sri Lanka citizenship certificates are 133,670 and 35,990 making a total of 169,670 persons.

The Shastri-Sirimavo agreement provided for the repatriation of 525,000 persons to India and the absorption of 300,000 by Sri Lanka out of the estimated total of 975,000 Stateless persons. The fate of the remaining 150,000 persons was left to be settled in due course, and it was decided during Mrs. Bandaranaike's visit to Delhi in 1973 to divide them equally between the two countries which meant that another 75,000 were eligible for repatriation to India and the remaining 75,000 were to be absorbed by Sri Lanka as its citizens.

It meant that altogether 397,340 persons out of the originally estimated total of 975,000 have either been repatriated to India or re-

settled as citizens of Sri Lanka in the last 14 years since the signing of the Shastri-Sirimavo agreement, and the cases of roughly two-thirds of them remain to be processed by the two Governments.

The issue was to have been discussed during Mr. Vajpayee's projected visit to Colombo last summer which was cancelled at the last moment. The officials of the two countries met later to consider what could be done to step up the rate of repatriation and resettlement. It will be discussed further at the highest political level during Mr. Jayawardene's three-day stay in Delhi.

## NO OTHER BIG PROBLEM

But otherwise there are no big problems left between India and Sri Lanka after the settlement of the Kachatlav and maritime boundary issues. The main theme of Mr. Jayawardene's discussions in Delhi will be increased economic co-operation. The investment climate in Sri Lanka has improved considerably as a result of several reforms introduced by the new Government.

There is now enough scope for not only increased trade but also participation in joint ventures in the manufacture of bicycles, auto parts, electrical goods, paints and dyes, processing industries, rubber products, and wood-based items for export. An Indian industrial delegation that visited Sri Lanka recently noted that there was equally promising scope for Indian collaboration in offshore and deep-sea fishing, plantation industries for growing spices, fruit cultivation, animal husbandry and mineral development.

